

12th - CHEMISTRY

Unit Test : Lesson - 2 (B) Time : 1Hour
Date : Max marks : 30

2.P-தொகுதி தனிமங்கள்-1 / P-BLOCK ELEMENTS-1

ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி / Answer any six questions

6x2=12

1. *CO மற்றும் CO₂ வின் வடிவங்களைத் தருக? Give the two structure of CO and CO₂?*
2. *ஃபிஷ்ஷர் – ட்ரோப்ஷ் முறை பற்றி சிறு குறிப்பு வரைக. Write a note on Fisher Tropsch synthesis..*
3. *ஆக்சோ செயல்முறையை விவரி? Explain – Oxo process?*
4. *BF₃ யின் தயாரிப்பை தருக? Give the preparation of BF₃?*
5. *ஏதாவது இரு படிகாரங்களை குறிப்பிடுக. Mention any two alums.*
6. *நீர் வாயுச் சமநிலை என்றால் என்ன? What is water gas equilibrium?*
7. *சிலிக்கோண்களின் வகைகள் யாவை? Mention the different types of silicates.*

ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி / Answer any six questions

6x3=18

8. *சிலிக்கோண்களின் பயன்களைத் தருக? Give the uses of silicones?*
9. *செஞ்சுட்டு நிலைக்கு ஏரிக்கப்பட்ட படிகாரத்தை வெப்பப்படுத்தும் போது என்ன நிகழும்? What happens when burnt alum is heated to red hot condition?*
10. *மெக்காஃபி முறை என்றால் என்ன? What is meant by McAfee process?*
11. *CO வின் பயன்களைக் குறிப்பிடுக? Write the uses of carbon monoxide?*
12. *சிலிக்கோண்களின் பண்புகளை விவரி? Explain the properties of silicones?*
13. *குறிப்பு வரைக: சிலிக்கோண்களின் வகைகள். Write a note on different types of silicones.*
14. *சிலிக்கோண்கள் என்றால் என்ன? சிலிக்கோண்களின் தயாரிப்பை விவரி.*

What are silicones? Write the preparation of silicones.

 <http://www.youtube.com/@chemistryak>
